



بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة لتاريخ ٦/١٠/٢٠١٧ الموافق ١٥ المحرم ١٤٣٩ هـ

حاربوا الشيطان ببعضكم

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَتُوبُ إِلَيْهِ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُمْضِلَ لَهُ، وَمَنْ يَضِلِّ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَلَا شَبِيهَ لَهُ وَلَا مَثِيلَ لَهُ وَلَا كَيْفَ وَلَا شَكْلَ وَلَا صُورَةَ وَلَا أَعْضَاءَ لَهُ، خَلَقَ الْمَكَانَ وَلَا يَحْتَاجُ إِلَيْهِ، فَهُوَ مَوْجُودٌ أَزْلًا وَأَبَدًا بِلا مَكَانٍ، خَلَقَ الْعَرْشَ إِظْهَارًا لِقُدْرَتِهِ وَلَمْ يَتَّخِذْهُ مَكَانًا لِدَاتِهِ، نَزَّهَ رَبِّي سُبْحَانَهُ وَتَعَالَى عَنِ الْفُجُودِ وَالْجُلُوسِ وَالِاسْتِقْرَارِ وَالصُّعُودِ وَالنُّزُولِ وَالِاتِّصَالِ وَالِانْفِصَالِ، خَلَقَ الْأَجْسَامَ اللَّطِيفَةَ كَالثُّورِ وَالْهَوَاءِ، وَالْأَجْسَامَ الْكَثِيفَةَ كَالْبَشَرِ وَالْحَجَرِ وَالشَّجَرِ، فَرَبُّنَا لَيْسَ حَجْمًا، وَلَا يُوصَفُ بِصِفَاتِ الْأَجْسَامِ، كَالْأَلْوَانِ وَالْحَرَكَاتِ وَالسَّكِّنَاتِ، فَالْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّورَ. وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَعَظِيمَنَا وَقَائِدَنَا وَقُرَّةَ أَعْيُنِنَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ وَنَبِيَّهُ وَصَفِيَّهُ وَحَبِيبُهُ، بَلَغَ الرِّسَالَةَ وَأَدَّى الْأَمَانَةَ وَنَصَحَ الْأُمَّةَ فَجَزَاهُ اللَّهُ عَنَّا خَيْرَ مَا جَزَى نَبِيًّا مِنْ أَنْبِيَائِهِ، اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ وَسَلِّمْ تَسْلِيمًا كَثِيرًا. **﴿إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ﴾** ١.

وَعَنْ أَبِي رُقَيْةَ تَمِيمِ بْنِ أَوْسِ الدَّارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدِّينُ النَّصِيحَةُ، قُلْنَا لِمَنْ قَالَ لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلِأُمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ أَهْ؟ وَعَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى إِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ

١ سورة الحجرات / ١٠.

٢ رواه مسلم.

والتُّصِحَّ لِكُلِّ مُسْلِمٍ اه<sup>٣</sup> وَيَقُولُ الْإِمَامُ الرَّفَاعِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَأَرْضَاهُ حَارِبُوا الشَّيْطَانَ  
بِبَعْضِكُمْ، بِنَصِيحَةِ بَعْضِكُمْ، بِخُلُقِ بَعْضِكُمْ، بِحَالِ بَعْضِكُمْ، بِقَالَ بَعْضِكُمْ اه

Après cette introduction, esclaves de Dieu, je vous recommande et je me recommande à moi-même, de faire preuve de piété à l'égard de *Allah*, *Al-^Aliyy* Celui Qui domine Ses créatures par le degré, *Al-Qadir* Celui Qui a la toute-puissance, Lui Qui dit dans un verset explicite de Son Livre ce qui signifie : « **Certes, les croyants sont des frères en religion, alors réparez les différends qui pourraient se produire entre deux de vos frères et faites preuve de piété à l'égard de *Allah*, puissiez-vous recevoir Sa miséricorde.** »

D'après *Abou Rouqayyah Tamim Ibnou ^Aws Ad-Dariyy*, que *Allah* l'a agréé, le Prophète ﷺ a dit ce qui signifie : « ***Parmi les choses les plus importantes sur lesquelles repose la religion, il y a le conseil*** » on lui a dit alors : « *Pour qui le conseil ?* » il a répondu :

[Rapporté par *Mousslim*] ce qui signifie : « [Portez le conseil] **concernant** [la foi en] *Allah*, [la foi en] **Son Livre et** [la foi en] **Son Messenger**, [portez le conseil] **aux gouverneurs des musulmans et au commun d'entre eux.** »

D'après *Jarir Ibnou ^Abdi l-Lah*, que *Allah* l'a agréé, il a dit ce qui signifie : « *J'ai fait un pacte d'allégeance avec le Messenger de Allah et je me suis engagé à accomplir la prière, à m'acquitter de la zakat et à donner le conseil à tout musulman.* »

D'autre part, l'*Imam Ar-Rifa^iyy*, que *Allah* l'a agréé et lui donne satisfaction, a dit : « *Combattez le chaytan par votre bienveillance mutuelle, en vous donnant le conseil les uns aux autres, en adoptant un bon comportement les uns avec les autres, en ayant une bonne attitude les uns avec les autres, avec les belles paroles des uns pour les autres.* »

إِخْوَةَ الْإِيمَانِ، لَا شَكَّ أَنْ كَلَامَ سَيِّدِ الْمُرْسَلِينَ وَحَبِيبِ رَبِّ الْعَالَمِينَ خَيْرٌ لَنَا وَنَفْعٌ عَظِيمٌ لِأُمَّتِنَا  
وَأَهْلِنَا وَأَحِبَّتِنَا وَأَصْدِقَائِنَا، الدِّينِ النَّصِيحَةُ، فَمَهْمَا عَرَفْتَ مِنْ هَفْوَةٍ لِمُسْلِمٍ بِحُجَّةٍ لَا شَكَّ فِيهَا  
فَانْصَحْهُ فِي السِّرِّ، وَلَا يَخْدَعَنَّكَ الشَّيْطَانُ فَيَدْعُوكَ إِلَى اغْتِيَابِهِ، إِذَا عَرَفْتَ أَنَّ أَخَاكَ الْمُسْلِمَ  
ابْتَلَاهُ اللَّهُ تَعَالَى بِمَعْصِيَةٍ، بَرَلَّةٍ مِنَ الزَّلَّاتِ، بَادِرْ إِلَى نُصْحِهِ وَلَيْسَ إِلَى فَضْحِهِ، فَهَذَا الصَّحَابِيُّ  
الْجَلِيلُ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى إِقَامِ الصَّلَاةِ  
وَإِيْتَاءِ الزَّكَاةِ وَالتُّصِحِّ لِكُلِّ مُسْلِمٍ.

Mes frères de foi, il n'y a pas de doute que la parole du maître des Messagers, le bien-aimé du Seigneur des mondes ﷺ est meilleure pour nous et comporte un profit bénéfique pour

<sup>٣</sup> متفق عليه.

notre communauté, nos familles, nos bien-aimés et nos compagnons : (*ad-dinou n-nasihah*) le conseil est fondamental dans la religion. Donc, quand bien même tu aurais eu connaissance d'une défaillance de la part d'un musulman, une défaillance dont tu aurais la preuve indubitable, alors donne-lui le conseil en secret. Que le *chaytan* ne te dupe pas et ne t'amène pas à commettre la médisance sur son compte. Si tu as su que ton frère musulman a été éprouvé par *Allah* par un péché, par un dérapage, alors prend l'initiative de lui donner le conseil et non pas de le dévoiler, Ce compagnon honorable, *Jarir Ibnou ^Abdi l-Lah*, que *Allah* l'agrée, avait fait un pacte d'allégeance avec le Messenger de *Allah* pour accomplir la prière, pour s'acquitter de la *zakat* et pour donner le conseil à tout musulman.

فَيَا أَيُّهَا الْأَحِبَّةُ الْكِرَامُ، يَا إِخْوَةَ الْعَقِيدَةِ لِيَسْأَلَ كُلُّ وَاحِدٍ مِنْكُمْ نَفْسَهُ أَيَّنَ أَنَا مِنَ النَّصِيحَةِ الَّتِي حَثَّ عَلَيْهَا دِينُنَا الْإِسْلَامُ الْعَظِيمُ وَهَذَا إِمَامُنَا الرَّفَاعِيُّ الْكَبِيرُ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ حَارِبُوا الشَّيْطَانَ بِبَعْضِكُمْ، وَأَرْشَدَنَا رَضِيَ اللَّهُ عَنْهُ كَيْفَ نُحَارِبُ الشَّيْطَانَ بِبَعْضِنَا فَقَالَ بِنَصِيحَةِ بَعْضِكُمْ، بِمُخْلِئِ بَعْضِكُمْ، بِحَالِ بَعْضِكُمْ، بِقَالَ بَعْضِكُمْ، فَكُنْ عَوْنًا لِأَخِيكَ عَلَى شَيْطَانِهِ، وَلَا تَكُنْ عَوْنًا لِلشَّيْطَانِ عَلَى أَخِيكَ، فَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ مِرْءَاةُ أَخِيهِ الْمُؤْمِنِ أَهْؤُا أَلَيْسَ الْوَاحِدُ يَنْظُرُ فِي الْمِرْءَاةِ لِيُزِيلَ مَا لَا يُعْجِبُهُ، فَإِذَا نَظَرَ فِي الْمِرْءَاةِ وَرَأَى شَيْئًا فِي وَجْهِهِ لَا يُعْجِبُهُ مَاذَا يَفْعَلُ يُزِيلُهُ، وَهَكَذَا كُنْ مَعَ أَخِيكَ الْمُسْلِمِ إِذَا رَأَيْتَ عَلَيْهِ أَمْرًا لَا يُرْضِي اللَّهَ تَعَالَى لَا تَثْرُكُهُ عَلَى مَا هُوَ عَلَيْهِ، وَتَذَكَّرْ قَوْلَ اللَّهِ تَعَالَى فِي دَمِّ الَّذِينَ كَفَرُوا مِنْ بَنِي إِسْرَائِيلَ ﴿كَانُوا لَا يَتَنَاهَوْنَ عَنْ مُنْكَرٍ فَعَلُوهُ لَبِئْسَ مَا كَانُوا يَفْعَلُونَ﴾ (٧٦) .

Chers honorables bien-aimés, chers frères dans la croyance, que chacun d'entre nous s'interroge : Où en suis-je par rapport à ce conseil que notre religion éminente, l'Islam incite à suivre ? Voici donc notre l'Imam *Ahmad Ar-Rifa'iyy Al-Kabir*, que *Allah* l'agrée, qui dit : « *Combattez le chaytan par votre bienveillance mutuelle.* » Il nous a guidé, que Dieu l'agrée, vers la façon de combattre le *chaytan par votre bienveillance mutuelle.* Il a dit : « *En vous donnant le conseil les uns aux autres, en adoptant un bon comportement les uns avec les autres, en ayant une bonne attitude les uns avec les autres, avec les belles paroles des uns pour les autres.* » Alors sois une aide pour ton frère contre son *chaytan*, et ne sois pas une aide pour le *chaytan* contre ton frère.

١ أخرجه أبو داود بإسناد حسن.

٢ سورة المائدة.

Le Messager de Allah ﷺ a dit ce qui signifie : « **Le croyant est tel un miroir pour son frère croyant.** » N'est-ce pas que l'un d'entre nous se regarde dans un miroir pour corriger ce qui ne lui plaît pas ? En regardant dans le miroir, s'il voit sur son visage quelque chose qui ne lui plaît pas, que fait-il ? Il l'enlève. Alors sois ainsi avec ton frère musulman. Quand tu vois de sa part quelque chose que Dieu n'agrée pas, ne le laisse pas ainsi. Rappelle-toi la parole de Allah ta<sup>^</sup>ala qui blâme ceux qui ont mécré parmi les fils de 'Isra'ïl ce qui signifie : « **Ils ne s'interdisaient pas le mal qu'ils commettaient, quelle mauvaise conduite que la leur.** »

ثُمَّ هَذَا الْأَمْرُ يَا أَحِبَابَنَا لَا بُدَّ فِيهِ أَوَّلًا مِنَ الْعِلْمِ الشَّرْعِيِّ، لَا بُدَّ فِيهِ مِنْ عِلْمِ الدِّينِ، لِأَنَّهُ يَعْلَمُ الدِّينَ تَعْرِفُ الْحَلَالَ مِنَ الْحَرَامِ، فَتَعْرِفُ مَنْ تَعَدَى الْحُدُودَ، وَتَعْرِفُ مَنْ التَزَمَ الْحُدُودَ، يَعْلَمُ الدِّينَ تَعْرِفُ كَيْفَ تَنْصَحُ، وَمَاذَا تَقُولُ حِينَ تَنْصَحُ، يَعْلَمُ الدِّينَ تَعْرِفُ كَيْفَ تَتَكَلَّمُ، وَمَاذَا تَتَكَلَّمُ وَمَاذَا تَتَكَلَّمُ، وَإِنْ سَكَتَ لِمَاذَا تَسَكَّتْ. فَسَلْ نَفْسَكَ أَيْنَ أَنَا مِنْ مَجَالِسِ عِلْمِ الدِّينِ وَأَيْنَ أَنَا مِنَ الْأَمْرِ بِالْمَعْرُوفِ وَالتَّهْيِ عَنِ الْمُنْكَرِ وَرَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ ﴿كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ﴾<sup>٦</sup> سَلْ نَفْسَكَ أَيْنَ أَنَا مِنْ نَصِيحَةِ الشَّبَابِ الْمُقْصِرِينَ فِي أَمْرِ الصَّلَاةِ، كَيْفَ نَنْصَحُهُمْ وَنُحَارِبُ شَيْطَانَهُمْ، لَا شَكَّ بِالْأَسْلُوبِ الْحَسَنِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ، فَالرِّفَاعِيُّ قَالَ حَارِبُوا الشَّيْطَانَ بِخُلُقِ بَعْضِكُمْ.

De plus, chers bien-aimés, il est indispensable pour donner le conseil, d'apprendre la science de la religion. Il est indispensable d'appliquer la connaissance religieuse, car c'est grâce à la science de la religion que tu distingues ce qui est licite de ce qui est interdit, c'est grâce à elle que tu reconnais celui qui dépasse les limites et celui qui s'y astreint. C'est grâce à la science de la religion que tu connais comment donner le conseil et quoi dire quand tu donnes le conseil. Par la science de la religion, tu sais comment parler, pourquoi tu parles et que dire. Et si tu te tais, pourquoi tu te tais. Alors pose-toi la question : où en es-tu par rapport aux assemblées de science de la religion ? Où en es-tu par rapport au fait d'ordonner le bien et d'interdire le mal ? Notre Seigneur tabaraka wata<sup>^</sup>ala dit ce qui signifie : « **Vous êtes la meilleure des communautés qui ait émergé pour les gens, vous ordonnez le bien et vous interdisez le mal tout en croyant en Dieu.** »

Pose-toi la question, quel est ton état par rapport au fait de conseiller les jeunes qui font preuve de relâchement dans l'accomplissement de la prière ? Comment leur donner le conseil et combattre leur chaytan ? Sans doute avec la bonne manière, avec la bonne exhortation.

<sup>٦</sup> سورة آل عمران آية ١١٠.

Ar-Rifa'iy a dit : « *Combattez le chaytan en adoptant un bon comportement les uns avec les autres.* »

فَاعْلَمُوا عِبَادَ اللَّهِ أَنَّ بِلَادًا قَدْ فُتِحَتْ، بِالْأَخْلَاقِ الْإِسْلَامِيَّةِ، فُنِحَتْ بِالْأَخْلَاقِ  
الْمُحَمَّدِيَّةِ، الَّتِي حَثَّ عَلَيْهَا الشَّرْعُ وَذَلِكَ أَنَّ تِجَارًا مِنْ أَهْلِ الْيَمَنِ كَانُوا يَذْهَبُونَ بِتِجَارَاتِهِمْ إِلَى  
بِلَادِ أُنْدُونِيْسِيَا وَمَالِيْزِيَا فَكَانَ أَهْلُ تِلْكَ الْبِلَادِ يَرَوْنَ صِدْقَ هَؤُلَاءِ التُّجَّارِ الْمُسْلِمِينَ وَحُسْنَ  
أَخْلَاقِهِمْ وَأَمَانَتَهُمْ وَمَا هُمْ عَلَيْهِ مِنَ الْحِلْمِ وَالْكَرَمِ وَالْإِحْسَانِ وَحُسْنِ الْمُعَامَلَةِ، وَعَرَفُوا أَنَّ هَذِهِ  
الْأَخْلَاقَ السَّامِيَّةَ إِنَّمَا هِيَ مِمَّا أَمَرَهُمْ بِهِ دِينُهُمْ مِمَّا جَاءَ عَلَى لِسَانِ نَبِيِّهِمْ فَصَارَ النَّاسُ يَدْخُلُونَ  
فِي الْإِسْلَامِ شَيْئًا فَشَيْئًا حَتَّى انْتَشَرَ الْإِسْلَامُ فِي تِلْكَ الْبِلَادِ.

Sachez, esclaves de *Allah*, qu'il y a des pays qui ont embrassé l'Islam grâce aux comportements islamiques, grâce aux caractères du prophète *Mouhammad* ﷺ que la Loi de l'Islam a incité à adopter. En effet, il y avait des commerçants du Yémen qui partaient faire leur commerce jusqu'en Indonésie et en Malaisie. Les habitants de ces pays, ont su en voyant la véracité de ces commerçants musulmans, leur bon comportement, leur honnêteté, leur indulgence, leur générosité, leur bienfaisance et leurs bonnes manières, ils ont su que ces nobles caractères étaient des qualités que leur religion leur avait ordonné d'avoir et que leur Prophète leur avait enseignées. Les gens sont alors entrés, petit à petit, en Islam, jusqu'à ce que l'Islam se soit propagé dans ces pays.

حَارِبُوا الشَّيْطَانَ بِقَالَ بَعْضِكُمْ، فَلْتَكُنِ الْكَلِمَةُ الطَّيِّبَةُ الَّتِي قَالَ عَنْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ  
وَسَلَّمَ صَدَقَةً عَلَى لِسَانِكَ دَوْمًا وَلَا تَمْنَعْ إِخْوَانَكَ نَصِيحَتَكَ لَعَلَّ اللَّهَ يَفْتَحَ بِهَا قُلُوبَ قَوْمٍ غَافِلِينَ  
فَيُصْلِحَ حَالَهُمْ فَكَمْ مِنْ أَنَاسٍ كَانَ سَبَبُ انْتِقَالِهِمْ مِنَ الْعَفْلَةِ إِلَى الصَّلَاحِ كَلِمَةً سَمِعُوهَا، جَعَلَنِي  
اللَّهُ وَإِيَّاكُمْ مِمَّنْ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ.

Combattez le *chaytan* par les paroles que vous vous adressez mutuellement. Que la belle parole, que le Messager de *Allah* a qualifiée de *sadaqah*, d'aumône, sorte toujours de votre bouche. Ne prive pas tes frères de ton bon conseil. Puisse *Allah* faire que ce soit une cause pour que les cœurs de certaines personnes insouciantes s'épanouissent et que leurs états se corrigent. Combien de gens ont délaissé leur insouciance pour devenir vertueux grâce à des paroles qu'ils avaient entendues.

Que *Allah* fasse que je sois, ainsi que vous-mêmes, de ceux qui écoutent la parole qu'on leur adresse, et qui suivent le meilleur de ce qu'ils entendent.

هَذَا وَاسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

### الخطبة الغانية

الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنُسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُودُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضِلِّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْأَئِمَّةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقُوهُ.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾<sup>٧</sup>. اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ﴾<sup>٨</sup> يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ﴾<sup>٩</sup>. اَللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاغْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرِ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَعَامِنِ رُوعَاتِنَا وَآكِفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرِيرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَثْبُتْكُمْ وَاشْكُرُوهُ يَزِدْكُمْ، وَاسْتَغْفِرْ لَهُ يُغْفِرْ لَكُمْ وَاتَّقُوهُ يُجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

<sup>٧</sup> سُورَةُ الْأَنْزَابِ ءَايَةٌ ٥٦.

<sup>٨</sup> سُورَةُ الْحَجِّ ءَايَةٌ ٢-١.